

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கம்பனி நிதியத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஓட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- நிதியத்தின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், நிதியத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அங்கீகாரத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொருத்தமான அறிக்கையிடல் நியமங்களிற்கிணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுவதை அனுமதிப்பதற்கும் சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பை பேணுவதற்கும் தேவையானவாறு கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் மாத்திரமே சொத்துக்களை அணுகுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது என்றும் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பு ஏற்கனவேயுள்ள சொத்துக்களுடன் நியாயமான கால இடைவெளிகளில் ஒப்பீடு செய்யப்படுகின்றன என்றும் ஏதாவது வேறுபாடுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதற்கு போதுமான உள்ளகக் கணக்கீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை “திட்டமிட்டு பேணுதல்” நிதியத்திற்கு அவசியமாக உள்ளது.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் முதலீடு செய்யப்பட்ட 02 திறைசேரி பிணை முறிகளுக்காக கிடைக்க வேண்டிய வட்டி வருமானம் ரூபா 327,019 ஆக இருந்த போதிலும் அது ரூபா 1,626,768 ஆக நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டின் வட்டி வருமானம் மற்றும் பெற	பெறவேண்டிய வட்டி வருமானம் தவறினால் மேலதிகமாக கணிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் ஆண்டின் போது சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வட்டி வருமானம் சரியாக கணிப்பிடப்பட்டு நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வேண்டிய வட்டி வருமானம்
ரூபா 1,299,749 இனால்
அதிகரித்து
காண்பிக்கப்பட்டிருந்தது.

- (ஆ) மீளாய்வாண்டில் முதலீடுகளை கொள்வனவு செய்யும் போது செலுத்துவதற்கு ஏற்பட்ட அட்டுறு வட்டியும், கிரயத்தில் ஒரு பகுதியாக கருதி கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறு முதலீட்டு பெறுமதி மற்றும் வட்டி வருமானம் ரூபா 26,088,735 இனால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.
- கண்டறிந்து சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதலீட்டு கிரயமாக பிணை முறிகளை கொள்வனவு செய்வதற்கு ஏற்பட்ட கிரயம் (Settlement Cost) அட்டுறு வட்டி அகற்றப்பட்டதன் பின்னர் பெறுமதி (Clean Cost) கிரயமாக கருதி கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) கம்பனியின் கோவைகளில் உள்ளடக்கப்பட்ட ஆவணங்கள் e-ROC முறைமைக்காக ஸ்கேன் செய்வதற்காக முன்னைய ஆண்டின் போது செலவிடப்பட்ட ரூபா 81,291,355 செலவினம் நடைமுறை வேலையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் அது மீளாய்வாண்டின் போது திரண்ட நிதியத்தில் பதிவழிக்கப்பட்டிருந்தது.
- எதிர்வரும் கணக்குகளில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- e-ROC முறைமைக்காக செலவிடப்பட்ட செலவினம் ஆக இருந்தமையால் அந்த செலவினத்தை மூலதனமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) இணையதளம் ஊடாக வருமானம் சேகரிக்கின்ற (Geteway) வங்கிக் கணக்கிற்கு மீளாய்வாண்டிலும் முன்னைய ஆண்டுகளின் போதும் கிடைத்த வைப்புக்கள் ரூபா 908,212 மற்றும் ரூபா 193,953 மீள செலுத்துதல்கள் மீளாய்வாண்டின் போதும் இனங்கண்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- மிக விரைவாக சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- இணையதள வருமானம் சேகரித்தல் தற்காலிகமாக நடைமுறை கணக்கின் ஊடாக வைப்பு செய்தல் மற்றும் மீள செலுத்துதல் மாதாந்தம் இணக்கம் செய்து சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
- (உ) மீளாய்வாண்டின் திசெம்பர் மாத மின்சார கட்டணத்திற்கான ரூபா 1,468,076 மற்றும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் புகையிரத ஆணைச்சீட்டு கட்டணத்திற்கான ரூபா 121,275 பட்டியல்கள் மீளாய்வாண்டின் செலவினமாக இனங்காணாமையின்
- 2023 இன் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது கணக்குகளில் சீராக்கங்களை செய்து சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- அட்டுறு அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

காரணமாக ஆண்டின்
செலவினம் மற்றும் அட்டுறு
செலவினங்கள் ரூபா 1,589,351
குறைத்து கணக்கீடு
செய்யப்பட்டிருந்தது.

(ஊ) முன்னைய ஆண்டின் 2023 ஆம் ஆண்டின் பிழைகள்
திறைசேரி பிணைமுறிகளில் கணக்குகளில் சரிசெய்யப்படல்
முதலீடுகளின் வட்டி வருமானம் சரிசெய்வதாக சரிசெய்யப்படல்
மற்றும் பெறவேண்டிய வட்டி வருமானம் ரூபா 16,231,946 வேண்டும்.
தொகை கணக்கீடு
செய்யப்படாமையினை
சரிசெய்யும் போது ரூபா
21,371,607 ஆக ரூபா
5,139,661 அதிகரித்து
சீராக்கப்பட்டிருந்தது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டம், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கம்பனிச் சட்டத்தின் 296(1) ஆம் பிரிவு	சகல கலைப்பாளர்களும் பெறுவனவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான கணக்கொன்று (27 ஆவது படிவத்தின் பிரகாரம்) கம்பனி பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய போதிலும், 09 கம்பனி கலைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 08 வருடங்கள் முதல் 16 வருடங்களுக்கு இடையிலான கால வீச்சினை கடந்திருந்த போதிலும், பெறுவனவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான கணக்குகள் சமர்ப்பித்திருக்கவில்லை.	கணக்கு கூற்றில் சமர்ப்பிக்குமாறு காண்பித்து இதற்கு முன்னர் கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், சில கலைப்பாளர்கள் கணக்கு கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	சட்டத்தின் 297 ஆவது பிரிவின் பிரகாரம் கம்பனி பதிவாளரால் இந்த கலைப்பாளர்களை நிருவகிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) கம்பனிச் சட்டத்தின் 390(1) ஆம் பிரிவு	கம்பனியை கணக்குகளை தீர்த்து கலைத்தல் ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்குமாயின் கணக்குகளை தீர்த்து கலைக்கப்படும் வரை கலைத்தல் நடைமுறை	ஒவ்வொரு கோவைக்காகவும் கலைப்பாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக காண்பித்து எச்சரிக்கை கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்	கணக்குகளை தீர்த்து கலைப்பதற்கு தீர்மானித்த கம்பனிகளின் நடவடிக்கைகளை விரைவாக முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க

மற்றும் நிலைமைகள் சில கோவைகளுக்காக வேண்டியிருந்ததுடன் தொடர்பான கூற்று (படிவம் 32) பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் போதிலும் நீதிமன்ற சில கலைப்பாளர்கள் நடவடிக்கை நடவடிக்கை எடுக்காத கலைப்பாளர்கள் கட்டளை கிடைத்து 08 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரையிலான தொடர்பாக காலம் கடந்த 12 நடவடிக்கை நடவடிக்கை கம்பனிகள் இந்த பிரகாரம் எடுத்தல் வேண்டும். ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(இ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 1645 2021 சனவரி முதல் 2022 ஆம் ஆண்டின் ஒக்டோபர் வரையான காலத்தில் 03 வாகனங்களின் கூட்டுமொத்தமாக 2954 கிலோ மீற்றர் ஓடியிருந்த போதும் அந்த ஓட்டங்களின் கடமை பிரயாணங்களாக இருந்ததை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குறிப்புக்கள் எழுதப்பட்டிருக்கவில்லை. COVID 19 தொற்றுநோய், எரிபொருள் நெருக்கடி, சாரதிகள் போதியளவு இல்லாமை, மற்றும் சகல சாரதிகளும் மேல் மாகாணத்தில் குடியிருக்கின்றமையால் ஒழுங்கு முறையாக அவர்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதிருந்தது. அதனால் ஓட்டக் குறிப்புக்களை உரிய பிரகாரம் பேணிச் செல்வதற்கு முடியாதிருந்ததுடன் தற்போது ஓட்டக் குறிப்புக்களை உரிய பிரகாரம் பேணிச் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 581,481,421 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 418,498,586 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 162,982,835 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்புக்கு கம்பனி பதிவாளர் நாயகத்தின் பெறுவனவு ரூபா 33,984,654 இனாலும், திறைசேரி பிணை முறிகள் வட்டி வருமானம் ரூபா 135,532,927 இனாலும் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2007 ஆம் ஆண்டின் போது ஈ சேவிஸஸ் லங்கா கம்பனி தாபிப்பதற்கு உரிய 35	சனாதிபதி புலனாய்வு பிரிவு, இலஞ்ச ஊழல்கள் புலனாய்வு	கம்பனிச் சட்டத்தின் 131(1) ஆம் பிரிவின் பிரகாரம்

சதவீதம் அரசாங்கத்தின் பங்களிப்பிற்காக அந்த கம்பனியின் சாதாரண பங்குகள் மற்றும் முன்னுரிமை பங்குகளை கொள்வனவு செய்வதற்காக வியாபார, விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவை அமைச்சு செயலாளரின் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரூபா 90,275,000 தொகை, முதலீட்டின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. எனினும், முதலீடு செய்யப்பட்ட திகதியிலிருந்து மீளாய்வாண்டு வரை எந்தவொரு நலனும் கிடைக்காமல் இருந்ததுடன் 2016 திசம்பர் 31 இல் உள்ளவாறு கம்பனிச் சட்டத்தின் 131(1) ஆம் பிரிவின் பிரகாரம் 15 ஆவது படிவத்தின் படி அமைச்சின் செயலாளரின் பெயரில் பங்கு உரித்து பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.

ஆணைக்குழுவிடமிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் 2022.05.31 ஆந் திகதி மேற்குறிப்பிடப்பட்ட ஆணைக்குழுவின் செயல் முன்னேற்றத்தை காண்பிக்கப்படுமாறு மீள் நினைவூட்டல் கடிதமும், செயலாளர், வியாபார, வணிக மற்றும் உள்ளக பாதுகாப்பு அமைச்சிற்கு இந்த கம்பனி கணக்குகளை தீர்த்து கலைத்தல் செயல் முன்னேற்றத்தை கோரி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்படுகின்ற 15 ஆவது மாதிரி படிவங்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன் அரசாங்கத்தின் பணத்தை பாதுகாத்து கொள்வதற்கும் அதற்காக போதியளவான நலன்களை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) கம்பனிச் சட்டத்தின் 131(1) மற்றும் (2) பிரிவுகளின் பிரகாரம் பதிவு செய்த 114,096 கம்பனிகளில் 2022 வருடத்திற்கான ஆண்டறிக்கை கோவையிட வேண்டியிருந்த போதிலும், 97,526 கம்பனிகள் அதாவது 85 சதவீதம் அந்த கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அவ்வாறே கடந்த ஆண்டின் போதும் ஆண்டறிக்கை கோவையிடப்படாத 85,249 கம்பனிகளில் 65,796 கம்பனிகள் அதாவது 67 சதவீதம் அந்த கட்டளையை புறக்கணித்திருந்தது.

ஆண்டறிக்கை கோவையிடாத கம்பனிகளுக்காக வழக்கு தொடர்வதை மூலம் துரிதப்படுத்துவதன் ஆண்டறிக்கையை கோவையிடுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டறிக்கையை கோவையிடுவதற்கும் ஆர்வத்தை காண்பிப்பதற்கும், ஆண்டறிக்கை கோவையிடாத கம்பனிகளுக்காக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் 170 ஆவது பிரிவின் பிரகாரம் தனியார் அல்லாத ஒவ்வொரு கம்பனியும் நிதிக்கூற்றுக்களை கம்பனிப்

கொவிட் தொற்று நோய் நிலைமையினால் சில கம்பனிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மேலும் சில கம்பனிகள்

2022 ஆம் ஆண்டிற்காக நிதிக்கூற்றுக்களை கோவையிட வேண்டிய கம்பனிகள் மற்றும் அதன் ஐந்தொகை

பதிவாளரிடம் பதிவு செய்தல் வேண்டும். எனினும், மீளாய்வாண்டின் போது 7,785 கம்பனிகளில் 506 கம்பனிகள் அதில் குறித்த பிரகாரம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அவ்வாறு செயற்படாத கம்பனிகள் எவ்வளவு என பெயரளவில் இனங்காண்பதற்கும் இழக்கப்பட்ட வருமானம் தொடர்பாக அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்கும் e-ROC முறைமை மூலம் முடியாதிருந்தது.

செயற்பாடற்று காணப்பட்டமை, கம்பனிக்கு நிதியறிக்கைகளை உறுதிப்படுத்தியதன் பின்னர் கையளிக்க வேண்டியிருந்தமை, அறிக்கைகளை கோவையிடுவதற்காக நீண்டகாலம் எடுத்தமை போன்ற கம்பனிகளும் இந்த கம்பனியின் கீழ் காணப்படுகின்றது.

திகதி வரையிலும் கோவையிடாத கம்பனிகள் பெயரளவில் இனங்காண்பதற்கு முடியுமான வகையில் e-ROC முறைமையில் Report Module அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

(ஈ) 2007 இன் 07 ஆம் இலக்க 487(3) கம்பனிச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் ஏதாவது கம்பனியொன்று பெயரை பதிவாளர்களிடமிருந்து பதிவழிக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்த பெயர் பதிவழிக்கப்பட்ட திகதியில் கம்பனிக்கு சொந்தமாக காணப்பட்ட சகல ஆதனங்கள் மற்றும் உரித்துக்கள் அரசாங்கத்திற்கு சொந்தமாக வேண்டிய மற்றும் அரசாங்கத்திற்கு விருப்பம் தெரிவிக்க கூடியதாக இருந்தமை 487(5) பிரிவில் காண்பிக்கப்படுகின்றது. எனினும், பெயரை பதிவழித்த கம்பனிகள் தொடர்பாக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க கூடியதாக சட்டத்தின் 527 ஆம் பிரிவின் ஊடாக கட்டளை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சட்டத்தின் 527 ஆம் பிரிவின் பிரகாரம் கட்டளை தயாரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தடை செய்வதற்காக இந்த கம்பனிக்கு சொந்தமாக சொத்துக்கள் காணப்பட்டதா எனவும் பிரச்சினைகள் உள்ளதா எனவும் மற்றும் அவ்வாறு ஆதனங்கள் காணப்படுமாயின் அதனை இனங்காண்பதற்கும் முறைமையொன்று காணப்படவில்லை.

சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டத்தின் 527 ஆவது பிரிவின் பிரகாரம் கட்டளை தயாரித்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்
(அ) 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் 9(2) ஆம் பிரிவின் பிரகாரம்

முகாமைத்துவத்தின் கருத்துரை
கம்பனி பெயரை மாற்றியதன் பின்னர் 20 வேலை நாட்களுக்குள்

பரிந்துரை

பதிவுசெய்த கம்பனி, சட்டத்திற்கு இணங்க

கம்பனி பெயர் மாற்றியதன் பின்னர் 20 வேலை நாட்களுக்குள் கம்பனியால் பகிரங்க அறிவித்தல் பிரசுரிக்கப்படல் வேண்டும். அவ்வாறு அறிவுறுத்தல் பிரசுரிக்கப்பட்டமை e-ROC முறைமையில் காண்பிக்கும் பிரதியொன்று தரவேற்றம் செய்து உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய போதிலும், அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

கம்பனியால் பகிரங்க அறிவித்தல் பிரசுரித்து அந்த அறிவித்தல் முறைமையினை தரவேற்றம் செய்தல் கம்பனியின் பொறுப்பாகும்.

நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) தற்போது பயன்படுத்தப்படுகின்ற கணனிகளுடன் பயன்படுத்த முடியாதிருந்தமையால் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட லேசர் ஜெட் வகையின் அச்சிடல் இயந்திரத்திற்கு பதிலாக கொள்வனவு செய்யப்பட்ட 35A வகையின் 05 டோனர்களும் செயற்பாடற்று காணப்படுகின்ற பெக்ஸ் இயந்திரத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட PG 50/40 வகையின் 05 டோனர் வகையும் ஆக 10 டோனர்கள் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் களஞ்சியத்தில் பயன்பாடற்று காணப்படுவதுடன் அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தற்போது வழங்குனருடன் கலந்துரையாடி 35A வகையின் டோனரை மாற்றுவதற்கு முடியுமாக இருந்தமையும் PG 50/40 வகையை பயன்படுத்துகின்ற இயந்திரம் மீண்டும் பழுதுபார்த்து டோனரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விளைவற்று காணப்படுகின்ற டோனர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி டோனர் கட்டளையிடும் போது தேவையினை சரியாக இனங்காண்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) e-ROC முறைமைக்கு பதிலாக 2018 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,088,220 பெறுமதியுடைய 10KAV வகையின் Online UPS அலகு (unit) 04 மற்றும் 60 பற்றறிகள் பயன்படுத்தப்படாமல் 04 வருடகாலமாக களஞ்சியத்தில் பயனற்று காணப்பட்டது.

கட்டிடத்தின் 05 ஆவது மாடிக்காக 2018 நவம்பர் மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட UPS இல் ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களை ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஈ) e-ROC முறைமை மூலம் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள Report Module இன் மூலம் நாளாந்த/மாதாந்த/வருடாந்த வருமான அறிக்கை, நிலுவை வருமானம் மற்றும் வருமான வகைப்படுத்தல் அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை காணப்படவில்லை.

திணைக்களத்தின் ஒவ்வொரு பிரிவுகளின் தேவைகள் (Requirments Gathering) இன் பிரகாரம் முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டமையால் வருமானம் தொடர்பான அறிக்கை மற்றும் அவற்றின் வகைப்படுத்தலை பெற்றுக்கொள்வதற்கு முடியுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைமையின் மூலம் அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் காணப்படல் வேண்டும்.